வெளிப்படையாக நடந்திருப்பதெல்லாம், பாலங்களை 100 கோடி ரூபாய்க்கு மேலாகச் செலவு செய்து கட்டியிருக்கிறார்கள். பாலங்கள் கட்டிவிட்டதாலேயே சென்னை நகரம் சிங்காரச் சென்னையாக மாறிவிட முடியுமா? அதிலேயும்கூட, ஒரு பாலம் பெரம்பூரிலே இருக்கின்ற பாலம், இப்போதும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறதேயொழிய, அது எப்போது முடியப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒன்றை நான் தெளிவோடு சொல்லிக்கொள்வேன். சென்னை நகரத்தைப் பொறுத்தமட்டிலே இப்போது 10-3/4 இலட்சம் குடிசைவாழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்று மக்கள்தொகை கணக்கீட்டாளர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். அதாவது 25.6 சதவீதம் மக்கள் குடிசையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 100 கோடி ரூபாயை பாலத்திற்குக் கொட்டியவர்கள், இங்கே இந்த குடிசைப் பகுதிகளுக்குப் பணத்தைச் செலவிட்டிருக்க வேண்டாமா? அங்கே சாக்கடை வசதி கிடையாது; அங்கே ரோடு வசதி கிடையாது. அங்கே இருக்கின்றவர்களுக்கு எந்தவிதமான வசதியும் இல்லாமல் அவல நிலையிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக ஏதேனும் செய்திருக்க வேண்டாமா என்று நான் கேட்க விரும்புகிறேன். ஆகவே, இதை நான் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது. இந்த குடிசைப்பகுதிகளுக்கென்றே, அங்கே வசதிகளைப் பெருக்கிக் கொடுப்பதற்காகவே ஒரு crash programme அரசாங்கம் வெளியிட்டு, அதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகச் செயல்படுத்துவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டுமென்று இங்கே நான் கோரிக்கை வைக்கின்றேன்.

மாண்புமிகு மாற்றுத் தலைவர் (திரு. பி.ஆர். சுந்தரம்): பேசி முடியுங்கள்.

திரு. எஸ்.ஜி. வினாயகமூர்த்தி: இந்தக் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொண்டு அமைகிறேன்.

1. தகவல் கோரல்—தொடர்ச்சி

(இ) வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களைச் சேர்த்தபின் உள்ளாட்சித் தேர்தலை நடத்துதல்—தொடர்ச்சி

திரு. சி. ஞானசேகரன்: மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, ஆளுநர் உரையிலே இந்த அரசு ஏற்கெனவே நடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு கோடி வாக்காளர்கள்...

மாண்புமிகு மாற்றுத் தலைவர் (திரு. பி.ஆர். சுந்தரம்): இல்லை. முன்பே கேட்டுவிட்டீர்கள். (குறுக்கீடு) இல்லை, முன்பே கேட்டுவிட்டீர்கள். ஆரம்பத்திலேயே கேட்டீர்கள், பேரவைத் தலைவர் அனுமதி கொடுக்கவில்லை. இப்போது பழைய நண்பர் என்று நீங்கள் கேட்கிறீர்கள், உட்காருங்கள். நான் அனுமதிக்கமாட்டேன். மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.எஸ். ரமணீதரன். (குறுக்கீடு) இல்லை, பேரவைத் தலைவர் உங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நான் மாற்றுத் தலைவர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னைக் கேட்பது முறையல்ல.

4. மானியக் கோரிக்கைகள், 2001-2002, விவாதமும் வாக்கெடுப்பும்-தொடர்ச்சி

மாண்புமிகு மாற்றுத் தலைவர் (திரு. பி.ஆர். சுந்தரம்): மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.எஸ். ரமணீதரன்.

(மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் தலைமை)

முற்பகல் 11-30

***திரு. எஸ்.எஸ். ரமணீதரன்:** மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நியாயங்களின் பளிங்கு மண்டபமாம் இம்மாமன்றத்தில் ஆயிரம் சோதனைகள் வந்தாலும் உடைத்துத் தூள் தூளாக்கிவிட்டு வேங்கடம் முதல் குமரி வரை வாழ்கின்ற மக்களின் மாபெரும் ஆதரவைப் பெற்று அதிகாரம், ஆணவம், அடக்குமுறை இவற்றையெல்லாம் தீயிட்டுப் பொசுக்கிவிட்டு, அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய், தமிழக மக்களின் தன்னிகரில்லா ஒளிச்சுடராய், விவசாயிகளின் வேதனை தீர்த்திடும் விடிவெள்ளியாய், ஏழைகளுக்கு வாழ்வு தரும் அமுதசுரபியாய், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரணாய், மாதர் குலம் போற்றும் மங்கையர் திலகமாய், சாதனைச் சரித்திரம் படைக்கும் சமூக நீதிகாத்த வீராங்கனையாய், அறிவால், ஆற்றலால், சிந்தனையால், செயல்திறனால், திடமான முடிவால், ஆறு மொழிகள் பேசும் திறனால், தீர்க்கதரிசனத்தால் இம்மன்றத்தில் மீண்டும் புரட்சித் தலைவரின் ஆட்சியை அமர்த்தியே தீருவேன் எனச் சூளுரை ஏற்று அதிலே வெற்றியும் பெற்று, தமிழகத்தின் முதல்வராக வீற்றிருக்கும் எங்கள் இதய தெய்வம் அம்மா அவர்களின் பொற்பாதங்களுக்கு (மேசையைத் தட்டும் ஒலி) என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்கிவிட்டு, மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்